

|| ஹயக்ரீவஸ்துதிஃ ||

ஓம் || லஸதாஸ்ய ஹயக்ரீவ லஸதோஷ்டத்வயாருண |
லஸத்தம்தாவலீஸோப ஹயக்ரீவ லஸத்ஸமித || ௧ ||

லஸத்பால ஹயக்ரீவ லஸத்கும்தலமஸ்தக |
லஸத்கர்ண ஹயக்ரீவ லஸந்நயநபம்கஜ || ௨ ||

லஸத்வீக்ஷ ஹயக்ரீவ லஸத்ப்ருமம்டலத்வய |
லஸத்க்ரீவ ஹயக்ரீவ லஸத்தஸ்த லஸத்புஜ || ௩ ||

லஸத்பார்ஸ்வ லஸத்ப்ருஷ்ட கக்ஷாம்ஸயுக ஸும்தர |
ஹயக்ரீவ லஸத்வக்ஷஃஸ்தநமத்ய வலித்ரய || ௪ ||

ஹயக்ரீவ லஸத்குக்ஷ லஸத்ரோமலதாம்சித |
ஹயக்ரீவ லஸந்நாபே லஸத்கடியுகாம்தர || ௫ ||

லஸதூரோ ஹயக்ரீவ லஸஜ்ஜாந்யுகப்ரப |
ஹயக்ரீவ லஸஜ்ஜம்காயுக்ம பாதாம்புஜத்வய || ௬ ||

ஹயக்ரீவ லஸத்பாததலரேகாருணத்யுதே |
லஸந்நகாம்குலீஸோப ஹயக்ரீவாதிஸும்தர || ௭ ||

லஸத்கிரீடகேயூரகம்கணாம்கதகும்டல |
ஹயக்ரீவ லஸத்ரத்நஹாரகௌஸ்துபமம்டந || ௮ ||

ஹயக்ரீவ லஸந்மத்ய லஸச்சம்தநசர்சித |
லஸத்ரத்நமயாகல்ப ஸ்ரீவத்ஸக்ருத்பூஷண || ௯ ||

ஹயக்ரீவ லஸத்காம்சீரத்நகிம்கிணிமேகல |
ஹயக்ரீவ லஸத்வஸ்த்ர மணிநூபுரமம்டித || ௧0 ||

ஹயக்ரீவேம்துபிம்பஸ்த லஸச்சம்காக்ஷபுஸ்தக |
லஸந்முத்ர ஹயக்ரீவ லஸதிம்துஸமத்யுதே || ௧௧ ||

ஹயக்ரீவ ரமாஹஸ்தரத்நகும்பஸ்ம்ருதாம்ருத |
ஹயக்ரீவ ஸமாநஸ்ரீசதூருபோபஸேவித || ௧௨ ||

ஹயக்ரீவ ஸுரஸ்ரேஷ்ட ஹயக்ரீவ ஸுரப்ரிய |
ஹயக்ரீவ ஸுராராத்ய ஜய ஸிஷ்ட ஜயேஷ்டத || ௧௩ ||

ஹயக்ரீவ மஹாவீர்ய ஹயக்ரீவ மஹாபல |
ஹயக்ரீவ மஹாதைய ஜய துஷ்டவிநஷ்டித || ௧௪ ||

பயம் ம்ருத்யும் கூயம் வ்யர்தவ்யயம் நாநாமயம் ச மே |
ஹரே ஸம்ஹர தைத்யாரே ஹரே நரஹரே யதா || ௧௫ ||

பக்திம் ஸக்திம் விரக்திம் ச புக்திம் முக்திம் ச யுக்தித |
ஹரே மே தேஹி தைத்யாரே ஹரே நரஹரே யதா || ௧௬ ||

ஸதா ஸர்வேஷ்டலாபாய ஸர்வாநிஷ்டநிவ்ருத்தயே |
ஹயக்ரீவஸ்துதிஃ பாட்யா வாதிராஜயதீரிதா || ௧௭ ||

சிம்தாமணிர்ஹயக்ரீவோ வஸே யஸ்ய நிஷேவிதஃ |
ஸோபி ஸர்வார்ததோ ந்ருணாம் கிமுதாஸௌ ஹயாநநஃ || ௧௮ ||

|| இதி ஸ்ரீமத்வாதிராஜபூஜ்யசரணவிரசிதம் ஹயக்ரீவஸ்துதிஃ
ஸம்பூர்ணம் ||